



தகவல்

அநீதம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை)

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 6679/B/18

திரு எம். தங்கராஜ்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு M தங்கராஜ் மற்றும் பொது தகவல் அலுவலர், திரு அறிவழகன், மண்டல துணை வட்டாட்சியர், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 15.06.2018 தேதியிட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், என்னுடைய வீடு மற்றும் காலி மனைக்கு பட்டா வேண்டி 16.02.2018 அன்று கொடுக்கப்பட்ட மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும், மேற்படி மனுவின் மீது விசாரணை செய்த கிராம நிர்வாக அதிகாரியினுடைய விசாரணையின் விவரங்களை அறிக்கையாக எந்த தேதியில் வழங்கினார் என்பது குறித்தும், மேலும் இதன் சம்பந்தமாகவே 8 இனங்களில் தகவல்கள் கோரி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 19.07.2018 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 06.09.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தகவல் வழங்கப்படவில்லை என்றும், தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் இன்று மாலைக்குள் மனுதாரருக்கு தகவல்களை வழங்கிவிடுவதாக விசாரணையின்போது தெரிவித்தார். மேற்படி பொது

தகவல் அலுவலர் தெரிவித்தவாறு, மனுதாரருக்கு தகவல் வழங்கிவிட்டு, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட தகவலின் நகலை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதன் அடிப்படையிலும், இதற்கிடையில் ஆணையத்திலிருந்து தொலைபேசியின் வாயிலாக மனுதாரரிடம் தகவல்கள் கிடைக்கப்பெற்றதா என்று கேட்டபோது, அதற்கு மனுதாரர் தான் கோரியுள்ள தகவல்கள் தனக்கு கிடைக்கப்பெற்றது என்று தெரிவித்துள்ளதன் அடிப்படையிலும், இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 6679/B/18

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

திரு எம். தங்கராஜ்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
சங்கரன் கோவில் வட்டாரக் குழு,
கருப்பனூத்து,
வடக்கு அச்சம்பட்டி அஞ்சல்,
சங்கரன்கோவில் வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.

Copy to: File
SCPA-12.11.20